23rd March 1960]

SRI T. PURUSHOTHAM : Are the local bodies, I mean, panchayats and municipal councils and public health authorities, consulted before issue of permits for rice mills under the new rules?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : The opening of rice mills is, of course, governed by the Public Health Act. The licence has to be obtained from the local authorities, but it will not do. Under the Rice Mills Licensing Order, a permit has to be issued by the Collector.

Othuvars and Archakas

* 128 *Q.*—VIDWAN T. MUTHUKANNAPPAN : Will the Hon. the Minister for Home be pleased to state—

(*a*) the temples in which instruction is imparted in singing Thevaram and Thiruvachagam to (i) Othuvars and (ii) Archakas;

(*b*) the number of trainees in each category; and

(*c*) the duration of each course of training?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (*a*) So far no such schools have been started by any of the religious institutions.

(*b*) & (*c*) Do not arise.

VIDWAN T. MUTHUKANNAPPAN: பழனியில் கீழை நாட்டுக் கலை சம்பந்தமான கல்லூரி ஏதாவது ஏற்படுத்தப்பட்டிருக்கிறதா ? அது எந்த அளவில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM: காலேஜ் ஆப் ஓரியண்டல் கல்சர் என்ற ஸ்தாபனம் சென்னை சர்வகலாசாலையின் அதிகாரத்தோடு சீக்கிரம் தொடங்குவதாக உத்தேசம்.

VIDWAN T. MUTHUKANNAPPAN: இந்தக் கீழை நாட்டுக் கலைக் கல்லூரியில் அர்ச்சகர்களுக்கு பயிற்சி அளிப்பதும் சேர்க்கப்பட்டிருக்கிறதா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM: அர்ச்சகர்களுக்குப் பயிற்சி அளிப்பதெல்லாம் இப்போது கவனம் செலுத்தப் படுகிறது. இவர்கள் சிண்டிகேட்டோடு கலந்து சிலபஸ் நிர்ணயிக்கிறார்கள்.

VIDWAN T. MUTHUKANNAPPAN: இந்தக் கல்லூரிக்குப் பல்கலைக் கழகம் அங்கீகாரம் அளித்திருக்கிறதா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM: நான் இதை முன்பே சொன்னேன். சர்வகலாசாலை என்று சொல்லி விட்டேன் போலிருக்கிறது. பல்கலைக்கழகம் இதற்கு அங்கீகாரம் அளித்திருக்கிறது.

[23rd March 1960

DR. A. CHIDAMBARANATHAN: பழனியில் ஆரம்பிக்கப் பட்டிருக்கிற கல்லூரியில், தேவாரம், திருவாய்மொழி எல்லாம் கற்றுக்கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் அவற்றை அதிகரிக்கிற எண்ணம் உண்டா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM: தேவாரம், திருவாசகம் சொல்லிக் கொடுப்பதற்கு ஒரு பள்ளி ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. திருவாழ்மொழிக்குப் பழனியில் இல்லை. வேறு இடத்தில் இருக்கிறது. இந்தக் கேள்வி அர்ச்சகர்களுக்குப் பயிற்சி அளிப்பது பற்றியது.

T.U.C.S. Rice

* 129 *Q.*—SRI MOHAMED RAZA KHAN : Will the Hon. the Minister for Home be pleased to state—

(*a*) whether any instances of diversion to black market of T.U.C.S. rice supplied to fair price shops have come to the notice of the Government; and

(*b*) if so, the action taken thereon?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (*a*) Yes, Sir.

(*b*) The authorisations of the Fair Price Shop dealers who were reported to have been indulging in shady transactions were cancelled by the Collector of Madras.

Inter-State rivers

* 133 *Q.*—SRI T. PURUSHOTHAM : Will the Hon. the Minister for Works be pleased to state—

(*a*) whether it is a fact that Mysore Government have addressed this Government about the revision of agreements relating to inter-State rivers; and

(*b*) if so, the steps taken with regard to the sharing of waters of the rivers flowing in the two States?

THE HON. SRI P. KAKKAN : (*a*) No, Sir. But they have moved the Government of India in the matter.

(*b*) The waters of the Cauvery are already being shared by the two States in accordance with the 1892 and 1924 Agreements. The question of taking any fresh steps now for sharing the waters does not, therefore, arise.

SRI T. PURUSHOTHAM : With reference to the answer of the Hon. Minister with regard to clause (*a*), will the Hon. Minister tell us whether the Central Government have referred the question to us?

THE HON. SRI P. KAKKAN : Yes, Sir.

SRI T. PURUSHOTHAM : What action has been taken on the proposals made by the Mysore Government and which the Central Government have conveyed to us?

THE HON. SRI P. KAKKAN : We are going to have a talk with the Government of India and the Mysore Government.